



தகவல்

அந்மும் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை, (ஆலையம்மன் கோவில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள் – 04.11.2020

முன்னிலை

**திரு. சு.முத்துராஜ், பி.ஏ., பி.எல்.,
மாநிலத் தகவல் ஆணையர்**

வழக்கு எண். SA 7392/D/2019

திரு. S. குமார்

... மேல்முறையீட்டாளர்

/எதிர்/

பொதுத் தகவல் அலுவலர் / உதவி இயக்குநர்,
புவியியல் (ம) சுரங்கம்,
திருவண்ணாமலை மாவட்டம்.

... பொது அதிகார அமைப்பு

பார்வை:

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1)-ன்கீழ் மனு செய்த நாள்	19.03.2019
பொதுத் தகவல் அலுவலர் பதில் அளித்த நாள்	06.05.2019
பிரிவு 19(1)-ன் கீழான முதல் மேல்முறையீட்டு மனுவின் நாள்	22.05.2019
பிரிவு 19(3)-ன் கீழான இரண்டாம் மேல்முறையீட்டு மனுவின் நாள்	26.07.2019

ஆணை

தமிழ்நாடு அரசால் COVID-19 காரணமாக ஊரடங்கு (LOCK DOWN) பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் நேரடியாக விசாரணை செய்ய இயலாததால், இன்று (04.11.2020) தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையில் மனுதாரர் திரு. S.குமார் மற்றும் பொதுத் தகவல் அலுவலர் திரு. G.பன்னீர் செல்வம், உதவி இயக்குநர், புவியியல் (ம) சுரங்கம், திருவண்ணாமலை மாவட்டம் இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்றனர்.

2. மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, சட்டப்பிரிவு 6(1)-ன்கீழ் திருவண்ணாமலை மாவட்டம் சுரங்கம் மற்றும் கனிமவளம் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு அனுப்பியுள்ள மனுவில், திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ராதா புளு மெட்டல் கல்குவாரியின் உரிமையாளர் ஒருவரின் தகவல்கள் மற்றும் கல்குவாரி குத்தகை பற்றிய முழு விவரம் உள்ளிட்ட விவரங்களை மொத்தம் 7 இனங்களில் தகவல்களாக வழங்கக் கோரியுள்ளார்.

3. மனுதாரர் மேற்குறிப்பிட்டவாறு தகவல் பெறும் உரிமைச் சட்டப்பிரிவு 19(1) மற்றும் 19(3)-ன் கீழான தனது முதல் மற்றும் இரண்டாவது மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். மனுதாரரின் இரண்டாவது மேல்முறையீட்டு மனு இன்று (04.11.2020) தொலைபேசி வாயிலான விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

4. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையில் பங்கேற்ற பொதுத் தகவல் அலுவலர், மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். இன்றைய தொலைபேசி விசாரணையில் பங்கேற்ற மனுதாரர் தனக்கு முழுமையான தகவல்கள் வழங்கப்படவில்லை என்றும், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம் ஆவணியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கல்குவாரியின் குத்தகை கூடுதலான அளவுக்கு எடுக்கப்பட்ட விவரத்தினை தகவலாக வழங்கக் கோரியுள்ளார்.

5. இன்றைய தொலைபேசி வாயிலான விசாரணையின் முடிவில், மனுதாரர் மற்றும் பொதுத் தகவல் அலுவலரின் கூற்றை ஏற்றுக்கொண்டு, விசாரணையின் அடிப்படையில் தகவல்கள் வழங்க திருவண்ணாமலை மாவட்ட புவியியல் (ம) சுரங்கம் அலுவலகப் பொதுத் தகவல் அலுவலருக்கு உத்திரவிடப்பட்டு, இம்மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையை இவ்வாணையம் இத்துடன் முடித்துக் கொள்கிறது.

ஓம்/- (சு. முத்துராஜ்)
மாநிலத் தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண். SA 7392/D/2019

பெறுநர்

பொது அதிகார அமைப்பு:-

பொதுத் தகவல் அலுவலர் / உதவி இயக்குநர்,
புவியியல் (ம) சுரங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.

மனுதாரர்:-

திரு. S. குமார், த/பெ. சம்பந்தன்,
எண்.57, திரு.வி.க. தெரு,
கொருக்காத்தூர், செய்யார் தாலுக்கா,
திருவண்ணாமலை மாவட்டம் - 632 318.

Copy to: File
SNPA 06.11.2020